

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

பண்டுவஸ்நுவர பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதிநிலைமைக் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளுக்குரிய தகவல்களையும் உள்ளடக்கிய நிதிக்கூற்றுக்களுக்குரிய குறிப்புக்களுடன் கூடிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் அதிகாரச்சட்டத்தின் 172(1) உப பிரிவு மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 10(1) உப பிரிவுடனும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புகளையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகள் மற்றும் அவதானிப்புகள் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களிலிருந்தான தாக்கத்தைத் தவிர்த்து நிதிக்கூற்றுக்கள் பண்டுவஸ்நுவர பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க உண்மையாகவும் நியாயமாகவும் பிரதிபலிக்கும் வகையில் நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். இக் கணக்காய்வு நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக் கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

இந்நிதிக்கூற்றுக்களை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

பிரதேச சபையின் நிதி அறிக்கையில் செயன்முறை தொடர்பான பொறுப்பு, அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களினால் ஏற்கப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வின் விடயப்பரப்பு (நிதிக்கூற்றுக்கள் கணக்காய்வு தொடர்பான கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்தில் கொள்ளப்படல் வேண்டும்.

துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பின்னணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் என்னால் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தின் இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும் போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி பிரதேச சபை உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- முகாமைத்துவத்தால் பின்பற்றப்பட்ட கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் பயன்படுத்திய கணக்கீட்டு மதிப்பீடுகள் மற்றும் தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் நியாயமாகவும் மதிப்பீடு செய்தல்.
- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதனை மதிப்பீடு செய்தல்.

இயலுமான வரையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்காக விடயப்பரப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்கள் சமர்ப்பித்தல் தொடர்பாக பார்க்கும் போது பிரதேச சபையின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமாக பேணிச்செல்லப்படுகின்றதா எனவும்

- ஏதேனும் உரிய எழுத்துமூல சட்டத்திற்கோ அல்லது பிரதேச சபையின் நிர்வாக சபையினால் வழங்கப்பட்ட பொது அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு இணங்க மன்றம் செயற்படுகின்றதா எனவும்
- தனது அதிகாரங்கள், இலக்குகள் மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்
- வளங்கள் சிக்கனமாக, செயற்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் காலஎல்லைக்குள் மற்றும் உரிய சட்ட விதிகளுக்கு இணங்க பெறுகை செய்யப்பட்டுள்ளதாகவும்

1.5 ஏனைய சட்டத் தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரசட்டத்தின் குறிப்பிடப்பட்ட தேவைகள் தொடர்பான விசேட ஏற்பாடுகள் உள்ளடங்கியுள்ளது.

(அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 6(1)(ஈ)(iii) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாடுகளின் பிரகாரம் பிரதேச சபையின் நிதிக் கூற்றுக்கள் முன்னைய ஆண்டுன் இணங்குவதாக உள்ளது.

(ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரசட்டத்தின் 6(1)(ஈ)(iv) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்ட தேவைப்பாடுகளின் பிரகாரம் முன்னைய ஆண்டின் போது என்னால் மேற்கொள்ளப்பட்டிருந்த பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களில் உள்ளடங்கியுள்ளது.

1.6 நிதிக்கூற்றுக்கள் தயாரித்தல் தொடர்பான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.6.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்			சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ)	மீளாய்வாண்டில் சபைக்குச் சொந்தமான மோட்டார் கிரேடரின் பெறுமதி ரூபா 15,500,000 தொகையில் மீள் மதிப்பீடு செய்யப்பட்டிருந்த போதிலும் ரூபா 18,500,000 ஆன கிரயத்தில் நிதிக்கூற்றுக்களில் காண்பிக்கப்பட்டிருந்தது.		2025 திசெம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கும் போது நாட்குறிப்புக்கள் மூலம் சரி செய்யப்படும்.	சரியான பெறுமதியை கணக்கீடு செய்வதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(ஆ)	2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறு ரூபா 1,556,232 ஆன பெறவேண்டிய முதலீட்டு வட்டி (நிலையான வைப்பு வட்டி) முதலீட்டுக் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருந்தது.		2025 ஆம் ஆண்டின் நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கும் போது நாட்குறிப்புக்களின் மூலம் சரி செய்யப்படும்.	சரியாக கணக்குகள் தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(இ)	சொத்து பதிவேட்டில் உள்ளடக்கப்பட்ட ரூபா 100,000 ஆன இகல எஸ்ஸ்தாம பில்லேவ என்ற பெயர் உடைய காணியில் (பொது மயான நிலம்) பெறுமதி நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.		2025 ஆம் ஆண்டில் நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கும் போது உள்ளடக்கப்படும்.	சரியாக கணக்குகள் தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(ஈ)	காணி மற்றும் கட்டிடங்களில் 71 அலகுகளின் பெறுமதி ரூபா 25, ரூபா 50, ரூபா 100, ரூபா 1,000		இந்தக் காணிகளை மீள் மதிப்பீடு செய்து அப்பெறுமதிகளை 2025	நியாயமான பெறுமதிகள் நிதிக்கூற்றுக்களில் காண்பிக்கப்படல்

மற்றும் ரூபா 2,000 என்ற வகையில் இன் நிதிக்கூற்றுக்கள் வேண்டும்.
பிழையாகக் கணக்கீடு தயாரிக்கும் போது
செய்யப்பட்டிருந்தது. கணக்கீடு செய்யப்படும்.

(உ) மீளாய்வாண்டின் போது ரூபா 59,000 2025 ஆம் ஆண்டின் பெறுமதிகளை உரிய தொகையில் கொள்வனவு நிதிக்கூற்றுக்கள் வகையில் இனங்கண்டு செய்யப்பட்ட Canon ME 2010 Laser தயாரிக்கும் போது இந்த கணக்கீடு செய்தல் பிரின்டரின் பெறுமதி ரூபா 259,000 தவறு சரி செய்யப்படும். வேண்டும். ஆக ரூபா 200,000 அதிகரித்து இயந்திர உபகரணக் கணக்கில் காண்பிக்கப்பட்டிருந்தது.

1.7 இணங்காமைகள்

1.7.1 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடன் இணங்காமை சந்தர்ப்பங்கள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்களுடான தொடர்பு	இணங்காமைகள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நிதிப் பிரமாணக் கோவை நிதிப்பிரமாணம் 570 மற்றும் 571	காலாவதியான ரூபா 889,000 வைப்புக்களை ஓய்வுபெறச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	நிதிப்பிரமாணம் 570 மற்றும் 571 இன் பிரகாரம் 02 வருடங்களை விஞ்சிய வைப்புக்களை எதிர்காலத்தில் ஓய்வு பெறச் செய்வதற்கோ அல்லது வருமானத்திற்று செலவு வைப்பதற்கோ நடவடிக்கை எடுக்கப்படும்.	நிதிப்பிரமாணத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(ஆ) அரசு நிர்வாக சுற்றறிக்கை அரசு நிர்வாக சுற்றறிக்கை 2018 சனவரி 26 ஆந் திகதிய இலக்கம் 02/2018 என்ற அரசு நிர்வாக சுற்றறிக்கை 05 ஆம் பிரிவு	சுற்றறிக்கையின் பிரகாரம் மனிதவள அபிவிருத்தித் திட்டம் தயாரிக்கப்பட்டிருக்கவில்லை.	எதிர்வரும் ஆண்டிற்காக அவ்வாறு மனிதவள அபிவிருத்தி திட்டம் தயாரித்து சமர்ப்பிப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.	சுற்றறிக்கையின் பிரகாரம் மனிதவள அபிவிருத்தித் திட்டம் தயாரித்து அமுல்படுத்தப்படல் வேண்டும்.

(இ) நிதியமைச்சின்

சுற்றறிக்கை

2018 திசம்பர் 31 ஆந் திகதிய இலக்கம்

04/2028 என்ற நிதி மற்றும் வெகுசன

ஊடகத் துறை

அமைச்சினால்

விநியோகிக்கப்பட்ட

சொத்துக்கள்

முகாமைத்துவம்

தொடர்பான

சுற்றறிக்கை

கொன்றோலர்

திணைக்களத்தால்

தயாரிக்கப்பட்ட

சொத்துக்கள் மதிப்பீடு

செய்யும் வழிகாட்டி

03 ஆம் மற்றும் 04

ஆம் பந்திகள்

நிதியல்லா சொத்துக்களை அறிக்கையிடும் போது

அவற்றின் பெறுமதி சரியாக கணிப்பிட வேண்டியிருந்த

போதிலும் சபையின்

வாகனங்கள் தவிர ஏனைய

சொத்துக்கள் மீள்மதிப்பீடு

செய்யப்பட்டிருக்கவில்லை.

சபைக்குச்

சொந்தமான சகல

சொத்துக்களுக்காகவும்

எதிர்காலத்தில்

முறையாக மீள்மதிப்பீடு

எசய்வதற்கு

எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

சொத்துக்களின்

நியாயமான

பெறுமதி

நிதிக்கூற்றுக்களில்

சமர்ப்பித்தல்

வேண்டும்.

நிதியல்லாச்

சொத்துக்களை

அறிக்கையிடும் போது

ரூபா 5,000 அல்லது

அதற்கு மேற்பட்ட

பெறுமதியுடன் நிதியல்லாச்

சொத்துக்கள்

இனங்காணப்பட

வேண்டியிருந்த போதிலும்

சபையினால் ரூபா 5,000

தொகைக்கு குறைந்த 71

காணிகளும், 27 இயந்திர

உபகரணங்களும், 122

தளபாடம் மற்றும்

பொருத்திகளும்

நிதியல்லாச்

சொத்துக்களாக

இனங்காணப்பட்டிருந்தது.

2025 ஆம் ஆண்டில்

முடிவடைந்த

கணக்குகளைத்

தயாரிக்கும் போது

இந்த பொருட்களின்

விலைகள் தற்போதைய

பெறுமதியின் பிரகாரம்

ரூபா 5,000 தொகைக்கு

குறைந்த

பெறுமதியுடைய

பொருட்களாக

இருக்குமாயின் அந்த

பொருட்களை நுகர்வுப்

பொருட்கள் கணக்கிற்கு

மாற்றுவதற்கு

நடவடிக்கை

எடுக்கப்படும்.

சுற்றறிக்கையின்

பிரகாரம்

சொத்துக்களை

சரியாக

வகைப்படுத்தி

கணக்கீடு செய்தல்

வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக் கூற்றுக்களின் பிரகாரம் 2024 திசம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் மீண்டெழும் செலவினத்தை விஞ்சிய வருமானம் ரூபா 18,323,740 ஆக இருந்ததுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் மீண்டெழும் செலவினத்தை விஞ்சிய வருமானம் ரூபா 21,770,587 ஆகும்.

2.2 வருமான நிர்வாகம்

2.2.1 மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

செயலாளரால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் பிரகாரம் மீளாய்வாண்டிற்கும், முன்னைய ஆண்டிற்கும் உரியதாக சமர்ப்பிக்கப்பட்ட மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம் தொடர்பான தகவல்கள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

2024					2023				
வருமானம்	மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம்	சிட்டையிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசெம்பர் 31 இல் மொத்த நிலுவை	மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம்	சிட்டையிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசெம்பர் 31 இல் மொத்த நிலுவை	
	ரூபா '000	ரூபா '000	ரூபா '000	ரூபா '000	ரூபா '000	ரூபா '000	ரூபா '000	ரூபா '000	
i. ஆதன வரியும் வரியும்	2,507	1,740	2,037	-	1835	1739	2362	-	
ii. வாடகை	30,813	29,282	28,980	403	16,431	22,453	22,522	107	
iii. அனுமதிப் பத்திரக் கட்டணம்	2,650	2,765	2,765	-	3450	2401	2401	-	
iv. ஏனைய வருமானம்	4,205	9,815	9,809	-	5800	616	206,888	-	
மொத்தம்	40,175	43,602	43,591	403	27,516	27,209	234,173	107	

2.2.2 வருமான சேகரித்தலின் செயலாற்றல்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
மீளாய்வாண்டில் சிட்டையிடப்பட்ட வருமானத்தில் கடந்த ஆண்டின் இறுதி நிலுவை வருமானம் சேர்க்கப்பட்டு சேகரிக்கப்பட்ட வருமானம் கழிக்கப்பட்ட பின்னர் திசெம்பர் 31 இல் உள்ளவாறு நிலுவை வருமானமாக இருக்க வேண்டியிருந்த போதிலும் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகளின் பிரகாரம் இந்த தொகைகளுக்கு இடையே பரஸ்பர வேறுபாடு காணப்படுகின்றமை அவதானிக்கப்பட்டது.	சமர்ப்பிக்கப்பட்டுள்ள தகவல்களில் காணப்படுகின்ற பரஸ்பர வேறுபாடுகளை சரி செய்து சமர்ப்பிக்கப்படும்.	வருமானம் தொடர்பாக சரியான தரவுகள் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

3. செயற்பாட்டு மீளாய்வு

பிரதேச சபைகள் சட்டத்தின் 3 ஆவது பிரிவின் கீழ் பொதுமக்கள் சுகாதாரம், பொது பயன்பாட்டுச் சேவைகள் மற்றும் பொது வீதிகள் தொடர்பான விடயங்களை முறைப்படுத்தல் மற்றும் நிர்வகித்தல், பொதுமக்களின் பொழுதுபோக்கு வசதிகள் மற்றும் நலன்புரி போன்ற சபையினால் நிறைவேற்ற வேண்டியிருந்த குறிக்கோள்களை நிறைவேற்றுவதல் தொடர்பாக அவதானிக்கப்பட்ட விடயங்கள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

3.1 சட்டத்தினால் கையளிக்கப்பட்ட பணிகளை நிறைவேற்றுவதல்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
மீளாய்வாண்டில் கழிவுப் பொருள் முகாமைத்துவத்திற்காக மூலதன செலவாக ரூபா 236,570 மற்றும் மீண்டெழும் செலவாக ரூபா 26,665,962 செலவிடப்பட்டிருந்ததுடன் உக்குகின்ற கழிவுப் பொருள் மற்றும் உக்காத கழிவுப் பொருள்	பிரதேச சபையின் நிறைவேற்றப்படுகின்ற பணியாக இருந்ததுடன் சமூக கட்டாய இருந்ததுடன் உயர்ந்த பணியாகவும் இருந்தமையால் இந்த செலவினங்களுக்கு மட்டத்தில் கழிவுப் பொருள்	மூலம் உக்குகின்ற கழிவுப் பொருட்கள் மற்றும் உக்காத கழிவுப் பொருட்களில் உரியவாறு முகாமைத்துவம் செய்து வருமானத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்தல்

விற்பனையால் ரூபா 143,570 விற்பனையால் மற்றும் பசளை வேண்டும்.
மாத்திரம் சேகரிக்கப்பட்டிருந்தது. விற்பனையால் உயர்ந்த வருமானம்
பெற்றுக் கொள்வதற்கு முடியாத
சந்தர்ப்பங்கள் ஏற்பட்டிருந்தன.

3.2 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) மீளாய்வாண்டின் திசெம்பர் 31 இல் உள்ளவாறு 01 இற்கும் 05 வருடங்களுக்கும் இடையிலான காலத்தில் இருந்து பெற வேண்டிய 07 கணக்குகளில் ரூபா 59,547,495 அறவிட வேண்டிக் காணப்பட்டது.	எஞ்சியுள்ள மீதிகளை தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	நிலுவை மீதிகளை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(ஆ) மீளாய்வாண்டின் திசெம்பர் 31 இல் உள்ளவாறு செலுத்த வேண்டிய 10 கணக்குகளின் கூட்டுமொத்தம் ரூபா 65,737,246 ஆக இருந்ததுடன் அதில் 01 இற்கும் 05 வருடங்களுக்கும் இடையிலான காலத்திற்குரிய ரூபா 59,407,494 மற்றும் 05 வருடங்களுக்கு மேற்பட்ட மீதி ரூபா 6,329,752 ஆகக் காணப்பட்டது. இவற்றின் இருப்பினை உறுதிப்படுத்தி தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	உரிய மீதிகளைத் தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	மீதிகளின் இருப்பினை உறுதிப்படுத்தி செலுத்த பணத்தை தீர்த்து கணக்குகளை சரி செய்வதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

3.3 விளைவற்ற அல்லது குறைவாகப் பயன்படுத்தப்பட்ட ஆதனங்கள், பொறிகள் மற்றும் உபகரணங்கள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
17.2 ஏக்கருக்கு அண்ணளவான கேள்வி மூலம் வாடகைக்கு வழங்குவதற்கு முடியாத 29 காணிகள் எந்த ஒரு பயன்பாட்டுக்கும் எடுக்கப்படாமல் விளைவற்றுக் காணப்பட்டது.	மூன்றாவது தடவையாக கேள்வி கோரப்பட்டிருந்த போதும் வாடகையாளர்கள் முன்வராதிருந்த காணிகளில் தெங்கு பயிர்ச்செய்கை மூலம் வருமானம் சபையினால் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.	சபைக்குச் சொந்தமான சொத்துக்களை மிகவும் ஆக்கபூர்வமானதாக பயன்படுத்துதல் வேண்டும்.

3.4 சொத்துக்கள் முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) தளபாடம் மற்றும் பொருத்திகளுக்குமாக சொத்துப் பதிவேடு பேணிச் செல்லப்பட்டிருக்க வில்லை.	பொருட் பதிவேட்டில் உரிய தகவல்கள் உள்ளக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் தளபாடம் மற்றும் பொருத்திகளுக்காக சொத்துப் பதிவேட்டை பேணிச் செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	முறையாக சொத்துப் பதிவேட்டைப் பேணிச் செல்வதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(ஆ) சபைக்குரிய காணிகளில் முறையான பிரகாரம் மெய்மையாய்வு மேற்கொண்டு அவற்றின் இருப்பு மற்றும் பாதுகாப்பை பௌதீக ரீதியில்	எதிர்காலத்தில் காணிகளுக்கு எல்லையினை இட்டு கம்பி வேலி அமைத்தல், பாதிட்டின் மூலம் நிதி ஒதுக்கப்பட்டு உரிய பணிகளை மேற்கொள்வதற்கு	சொத்துக்களின் இருப்பு மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் வேண்டும்.

உறுதிப்படுத்துகின்ற வகையில் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
வேலி எல்லை
அமைக்கப்பட்டிருக்கவில்லை.

(இ) மீளாய்வாண்டில் மீள் மதிப்பீடு எதிர்வரும் ஆண்டில் அதனை மீள் சொத்து வகுப்பிற்கு செய்யும் போது கிரயம் ரூபா மதிப்பீடு செய்வதற்கு நடவடிக்கை உரிய சகல 650,000 ஆன நீர் பெளசர், எடுக்கப்படும். சொத்துக்களும் மீள் மதிப்பீடு செய்யப்படல் வேண்டும். இயந்திர உபகரணங்கள் மீள் மதிப்பீடு செய்யப்பட்டிருக்கவில்லை.

(ஈ) சபையினால் மயான நிலங்களைக் சபைக்குரிய பயன்படுத்தப்படுகின்ற 15 கையேற்பதற்காக பண்டுவஸ்நுவர சொத்துக்களை காணிகளின் உரித்து மற்றும் கிழக்கு மற்றும் பண்டுவஸ்நுவர கையேற்பதற்கு சபையினால் மேற்கு பிரதேச செயலகத்திற்கு நடவடிக்கை எடுத்தல் பராமரிக்கப்படுகின்ற 135 கோரிக்கைகள் வேண்டும். மயான நிலங்களில் 131 மயான சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நிலங்களினதும் உரித்து என்பன சபைக்குச் சொந்தமாகக் காணப்படவில்லை.

3.5 மனிதவள முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புகள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
சபையின் அங்கீகரிக்கப்பட்ட பதவியணியரை விஞ்சி அமைய, பதிலீட்டு, ஒப்பந்த அல்லது நாளாந்த படி அடிப்படையின் கீழ் சேரக்கப்பட்ட 05 ஊழியர்களுக்காக மீளாய்வாண்டில் சம்பளம் மற்றும் படிக்களாக ரூபா 2,564,328 செலுத்தப்பட்டிருந்தது.	2013 ஆம் ஆண்டில் அங்கீகரிக்கப்பட்ட பதவியணி இந்த நிறுவனத்தில் நிறைவேற்றப்படுகின்ற சேவைகளுக்காக போதியளவாக இல்லாமையினால் அமைய, பதிலீட்டு, நாளாந்த ஊழியர்கள் 05 பேர் உள்ளூராட்சித் திணைக்களத்தின் அங்கீகாரத்துடன் உடன்படிக்கையை அடிப்படையாகக் கொண்டு சேவைக்கு சேர்க்கப்பட்டிருந்தனர்.	மிகை ஊழியர்கள் அங்கீகரித்துக் கொள்ளப்படல் வேண்டும்.

4. கணக்களிப்பொறுப்பும் நல்லாளுகையும்

4.1 பாதீட்டுக் கட்டுப்பாடு

கணக்காய்வு அவதானிப்புகள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
07 வருமான விடயங்களில் மதிப்பீடு செய்யப்பட்ட மற்றும் உள்ளபடியான வருமானத்திற்கு இடையே 02 சதவீதம் முதல் 80 சதவீதம் வரையிலான முரண்களும், 08 செலவின விடயங்களில் மதிப்பீடு செய்யப்பட்ட நிதியேற்பாட்டிற்கும் உள்ளபடியான செலவினத்திற்கும் இடையே 20 சதவீதத்திற்கு மேற்பட்ட முரண்களும் காணப்பட்டதன் காரணமாக பாதீடு ஆக்கபூர்வமான முகாமைத்துவக் கட்டுப்பாட்டுக் கருவியாக பயன்படுத்தப்பட்டிருக்காமை அவதானிக்கப்பட்டது.	செலவினங்களைக் கட்டுப்படுத்துதல், அங்கீகாரம் பெறப்படாமை, விலைகளின் எண்ணிக்கை குறைவடைந்தமை போன்றவற்றின் காரணமாக விலை முரண்கள் ஏற்பட்டிருந்தது.	பாதீடு ஆக்கபூர்வமான முகாமைத்துவக் கட்டுப்பாட்டுக் கருவியாக பயன்படுத்தப்படல் வேண்டும்.